



கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியம் மத்தூர் ஊராட்சி, பட்ரஹள்ளி கிராமம் சர்வே எண்: 5/1A2, 5/1B, 5/1D, & 6 ஆகியவற்றில் அமையும் குடியிருப்பு மனைப்பிரிவிற்றகான தொழில்நுட்ப ஒப்புதல் வரைபடம்.

൨

குறிப்பு :	
மனைப்பிரிவின் பரப்பு	: 0.77.98 ஹெக்டர் (அ) 7798.00 ச.மீ
மனைப்பிரிவின் சாலை பரப்பு	: 2881.09 ச.மீ
ஒதுக்கிய மனைகள்	: 33
மனைப்பிரிவின் எல்லை	:
நிலையிலுள்ள சாலை	:

பரப்பு	: 7798.00 ச.மீ
வலகளின் பரப்பு	: 2881.09 ச.மீ
பீப்பிளிவின் பரப்பு (பீக்லாக)	: 4916.91 ச.மீ
கீடு	: 491.69 ச.மீ
கீடு 491.69 ச.மீ பரப்பிற்கு நிகரான வடிகாட்டி மதிப்பு மனுதாரரால் ரூ.1,82,420.00/- உரிய அரசு கணக்கு தலைப்பில்	

கைகளின் பரப்பு	: 2881.09 ச.மீ	
கம்	: 30.00 ச.மீ (0.61%)	
பு (1.2) (111.53 +153.30)	: 264.83 ச.மீ	

பொது உபயோகம் : 32.67ச.மீ (0.66%)

12.00 மீ அகல சாலைகள் வரை 1.50மீ x 1.50மீ விடப்படல் வேண்டும்.

1. அரசாணை எண்.181 வீட்டு வசதி நகர்ப்புறவளர்ச்சித்துறை நாள்: 09.12.2020-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. இம்மனைப்பிரிவிற்கு உள்ளடட்சியால் இறுதி ஒப்புதல் அளிக்கும் முன் இடத்தினை எந்தத்துறையாலும் நில ஆர்ஜித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும், எந்த துறைக்காகவும் நில ஆர்ஜிதப்பட்டுமால் மாட்பட்ட குடியாப் அலுவலருக்கு அனுப்பப்படவில்லை என்றும், மத்தூர ஊராட்சி தலைவர் அவர்களால் உறுதி செய்துகொள்ளப்பட வேண்டும்.
3. நில உரிமம் குறித்து வழங்கப்பட்ட சான்றுகள் மற்றும் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியானவையல்ல என்று அறிவிக்கப்பட்டுமால் அல்லது மனைப்பிரிவுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கியதால் பாதிப்பு ஏற்படக்கூடிய குழந்தைகள் ஏற்புடன் மனைப்பிரிவுக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்ப ஒப்புதல் எவ்வித முன்னறிவிப்பின்றி நகர் ஊரமைப்பு ஆணையர் சென்னை அவர்களால் ரத்து செய்யப்பட்டுமால்.
4. விற்பனைக்குள்ளான மனைகளை விற்பனை செய்யும் போது இவ்வாணையின் நகலோடு நகர் ஊரமைப்புத்துறையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபட நகல் மனை வாங்குபவர்களுக்கு கட்டடமும் வழங்கப்பட வேண்டும்.
5. ஒப்புதல் அளிக்கப்பட மனைப்பிரிவு வரைபடத்தை எந்த வித மாற்றும் விதிலின்றி மனைப்பிரிவு நுழைவாயிலில் 6' x 4' அளவிலான நிரந்தர தகவல் பலகை மூலம் பொதுமக்கள் பார்க்கவோ நிரந்தரமாக பிரசுரிக்கப்பட வேண்டும்.
6. மனையின் ஊடே செல்லும் உயர் அழுத்த மின்கம்பி பாதுகாப்பினை உத்தேச மனைப்பிரிவு சாலையின் போக்கில் மனுதாரர் தனது செலவிலே மாற்றி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
7. நகர் ஊரமைப்புத்துறை சட்டப்பூர்வமாக தொழில்நுட்ப அனுமதி அளிப்பதின் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமமைய உறுதிப்படுத்துவிலை தொழில்நுட்ப அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தின் சமர்ப்பித்த ஆவணங்களின் (கிரையங்கத்திற்கும், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம், பொது அதிகார பத்திரம் வேண்டும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளது என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதுநகட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளது என்று பரக்கப்படுகிறது.
8. The Tamil Nadu Government in G.O.Ms.No.112, Housing and Urban Development Department Dated: 22.06.2017 have approved the Tamil Nadu Real Estate Regulation & at 2016. The Promoter has to Advertise, Market, Book Sell (or) Offer for sale (or) Invite person to purchase in any manner any Plot, Apartment (or) Building as the case may be, In any Real estate project (or) part of it only after registering the real estate project with the real estate regulatory authority.

துணை இயக்குநர்,
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.